

கல நிரட்டுகை/புதிய பாடத்துறிட்டம்/New Syllabus

NEW **41 STE I, II**
Examinations Department, Sri Lanka
Department of Examinations, Sri Lanka

அடியன பொடி கல்விக் குழு (ஸாமாநாச பெல) விளைய, 2017 தேவைகளிடமிருப்பு பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர)ப் பரிட்சை, 2017 டிசம்பர்

සංගිතය (අපරැඩිග)	I, III
සංක්තීතම் (මෙලෙත්තොය)	I, III
Music (Western)	I, III

41 STE I, II

ரூப ரூதா
மூன்று மணித்தியாலம்
Three hours

சு.கீதய (ஆலரிட) / சங்கீதம் (மேலைத்தேய) / Music (Western) I

ଜୀବନିକ ଲୋଡ଼ି/ମୁକକିଯମ୍ / Note :

- (i) சியலு முன்னவுடன் பிலினரை கூறயன்றன.
எல்லா வினாக்களுக்கும் விடை தருக.
Answer all questions.


(ii) 1-40 நேக் பிர்ணவு (1), (2), (3), (4) பிலினருடிலின் தீவிரரை கேள்வி விடபெற வேண்டும். என்னிடப்பட்ட விடைகளில் சரியானது அல்லது மிகப் பொருத்தமானது என நிங்கள் கருதும் ஒரு விடையைத் தெரிவிசெய்க.
From each of the questions 1 to 40, pick one of the alternatives (1), (2), (3), (4) which you consider is correct or most appropriate.

(iii) மிக சூரியனை பிலினரை பறந்தே ஒன்றே ஒன்றே பிலினரை பறந்தே என்று கேள்வி விடபெற அங்கை சூக்கடை குவிய ஒலை (X) கேள்வி யோட்டான்.
உமக்கு வழங்கப்பட்டுள்ள விடைத்தாளில் ஒவ்வொரு வினாவுக்கும் உரிய வட்டங்களில் உமது விடையின் இலக்கத்தை ஒத்த வட்டத்தினுள்ளே புள்ளிடையை (X) இடுக.
Mark a cross (X) on the number corresponding to your choice in the answer sheet provided.

(iv) மிக பிலினரை பறந்தே பிலினரை கேள்வி அதைக் கேள்வி விடபெற வேண்டும். விடைத்தாளின் பிற்பக்கத்தில் தரப்பட்டுள்ள மற்றைய அறிவுறுத்தல்களையும் கவனமாக வாசித்து அவற்றைப் பின்பற்றுக.
Further instructions are given on the back of the answer sheet. Follow them carefully.


Further instructions are given on the back of the answer sheet. Follow them carefully.

1. நூற்றில் ஒன்றுக்கு மீண்டும் பலதான தீவிரமான நேரத்தின் பண்ணியாக அமைவது பின்வருவனவற்றுள் எது? Which of the following is the function of a natural?
 (1) It raises a note by a tone. (2) It lowers a raised note by a semitone.
 (3) It lowers a note by a semitone. (4) It raises a raised note by a semitone.
 2. ஒரு மூன்றாவது முறையில் பின்வருவனவற்றுள் எது? Which of the following rest is needed to complete the given bar?




3. දී ඇති බාර් එකට සඳසු වයිම් සිග්නේවරය වන්නේ පහත ඒවායින් කුමක් ද?


தரப்புடன் பார் இந்கும் பொருத்தமான ரைம் சிக்னேச்சர் பின்வருவதற்குள் தெடுக்கவேண்டும்.



- (1) $\frac{2}{2}$ (2) $\frac{6}{8}$ (3) $\frac{4}{4}$ (4) $\frac{3}{4}$

20. ඉම්පරලෝකට කේඩින්සයක් වන්නේ පහත එවායින් කුමක් ද?
- ඩුම්පර්පෙක්ට කොටස්ස් ඇඟ අමෘවතු පිළිබඳවෙනවැටුණු එතු?
- Which of the following is an Imperfect Cadence?

(1) 

(2) 

(3) 

(4) 

21. වෙනර් ක්ලෝප් හාවිත කරන්නේ පහත සඳහන් කුමන සංගීත හාන්සය ද?
- ඩුරුරු ක්ලෝප් මිනෙප් යය්ස්පූදුතුවතු පිළිබඳවුම නැත් මිශ්‍යක්කරුවියිල ඇඟුම?
- Which of these instruments will use the Tenor Clef?

(1) Cor Anglais (2) Violoncello (3) French Horn (4) Viola

22. මේවායින් වෙනක් එක වන්නේ කුමක් ද?
- ඩුවැනුප්පු වෛශ්‍යප්‍රාත්‍යුෂ්‍ය එතු?
- Which one is the odd one out?

(1) Tom-toms (2) Floor-tom (3) Timpani (4) Hi-hat cymbal

23. මපෙරාවක් වන්නේ මේවායින් කුමක් ද?
- ඩුවැනුප්පු එතු ඉපෝරා ඇඟුම?
- Which of these is an opera?

(1) Eine Klein Nacht Music (2) The Seasons
 (3) Elijah (4) Lohengrin

24. බිටිල්ස් සංගීත කණ්ඩායම ගායනා කරන ගිහෙක් විය හැකිකේ
- පිට්ඨල්ස් මිශ්‍යක්කමු පාචම් ඉරු පාටලාක අමෘයත්තක්කතු
- A song by the Beatles would be

(1) You raise me up. (2) Flow Gently Sweet Afton.
 (3) Yesterday. (4) When the Saints Go Marching in.

25. තමාගේ ම මපෙරා රු දැක්වීමට රුග ගාලාවක් ඉදි කළේ කුම් ද?
- තනතු ඉපෝරාවේ අර්ංකේරුවතර්කු අර්ංකොන්රා නිර්මාණිතතවර් යාර්?
- Who built a theatre to perform his own operas?

(1) Verdi (2) Schumann (3) Berlioz (4) Wagner


26. සොනාට්ටාවක පළමු ලුවිමන්ටේ එක කුමන ගෝම් එකක් ද?
- සොනාට්ටා ඉංග්‍රීස් මුතලාවතු මුළුමෙම්ස් නැත් පොමිල අමෘයුම?
- In which form is the 1st movement of a Sonata?

(1) Binary Form (2) Ternary Form (3) Rondo Form (4) Sonata Form

27. මකෙක්ප්‍රාවේ ටිනැම සංගීත හාන්සයක ස්වරය එකවරම මුළු කි බෝස් එකේ වාදනය කළ හැකි විටෝල් කි බෝස්යක් විය හැක්නේ
- ඉකස්රාවාවිල ග්‍රතාවතු සංක්තික ග්‍රුමුවිල එෂ්වරණක් ඉංග්‍රීස් මුළුප් පගුනියිලුම මිශ්‍යකක්කඩිය ග්‍රිජ්පිට්ල් ක්පොර්ට් ඇඟක කොං්ඡාත්තක්කතු
- A digital keyboard which can instantly reproduce the sound of any instrument of the orchestra over the full range of the keyboard would be

(1) Looping (2) Mixing (3) Sampler (4) Sequencing

28. மீனுவரி என்ற கேரளநெடு பக்க லீவாயின் குமகின் டி? பின்வருவனவற்றுள் எதன் மூலம் மினுவாட் ஒன்று பற்றி விவரிக்கப்படுகிறது? Which of the following describes a Minuet?
- A French dance with 3 beats in a bar
 - A Viennese dance with 3 beats in a bar
 - A Latin American dance with 4 beats in a bar
 - An Argentinian dance form with 2 or 4 beats in a bar
29. அங்கின சீவர்யைன் பக்கங்களை பக்க சுதான் குமகின் டி? பின்வரும் எந்த ட்ரயட் ஜிந்தாவது ஸ்வரத்தில் ஆரம்பிக்கும்? Which of the following positions of a triad begins on the fifth note?
- Root position
 - First inversion
 - Second inversion
 - Third inversion
30. லீடி எக்க வந்னே பக்க சுதான் லீவாயின் குமக் டி? பின்வருவனவற்றுள் ஒரு லீட் ஆக அமைவது எது? Which of the following is a Lied?
- Clair de Lune
 - Who is Sylvia?
 - Eroica
 - Bolero
31. கொன்ட்ரபஞ்சல்/போலிடோதிக் குமக ரத்தா கல காதியக் வந்னே பக்க லீவாயின் குமக் டி? பின்வருவனவற்றுள் கொன்ட்ரபஞ்சல் / பொலிபோனிக் முறையில் எழுதப்பட்ட நூல் எது? Which of the following compositions is written in Contrapuntal / polyphonic style?
- Moonlight Sonata – Beethoven
 - Sonata in D – Schubert
 - Prelude and Fugue No. 1 – Bach
 - 1812 Overture – Tchaikovsky
32. வெரியேஷன் கோம் எக்க காதியக் வந்னே பக்க சுதான் லீவாயின் குமக் டி? பின்வருவனவற்றுள் வேரியேஷன் போயில் அமைந்த நூல் எது? Which of the following compositions is in Variation form?
- Handel – Harmonious Blacksmith
 - Beethoven – Minuet in G
 - Chopin – Minute waltz
 - Bach – Minuet in G minor
33. ஒத்த சங்கீததே கூக்கூன்டைக் கோவத்தே பக்க லீவாயின் குமக் டி? பின்வருவனவற்றுள் நவீன இசையின் பண்பு அல்லாதது எது? Which of the following is not a characteristic of modern music?
- Chromatic harmony
 - Syncopated rhythms
 - Unusual sound effects
 - More than one melody at a time
34. பிரான்செப்ஸிங் சங்கீத சூன்டைக் வந்னே பக்க லீவாயின் குமக் டி? பின்வருவனவற்றுள் ட்ரான்ஸ்போசிங் இசைக்கருவி எது? Which of the following is a transposing instrument?
- Flute
 - Double Bass
 - Trombone
 - Oboe
35. 'In a singing style' வாட்டாய ஒக்லீமத யோட்டா ஒதாலி யேட்டு பக்க லீவாயின் குமக் டி? பின்வருவனவற்றுள் 'In a singing style' இன் இசையை வெளிப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் இத்தாலியப் பிரயோகம் எது? Which of the following Italian terms means to play 'In a singing style'?
- Calando
 - Crescendo
 - Cantabile
 - Con Moto
36. சிளைவகின் கெகெஸ்ட்ரீ சங்கீத சூன்டை ஜூகர் கிரிமத ஦ேன சீவர்யை சங்கீதாக வந்னே மேவாயின் குமக் டி? இவற்றுள் ஒபோவொன்றினால் ஒக்ஸ்ட்ரல் இசைக் கருவிகளை ரியுன் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஸ்வரத்தின் மீட்ரங் எது? Which of the following is the frequency of the tuning note for the orchestral instruments given by the Oboe?
- 256 Hz
 - 440 Hz
 - 512 Hz
 - 880 Hz
37. வெள்ளர் சங்கீத சுதாய அயத் வந்னே பக்க லீவாயின் குமக் டி? பின்வருவனவற்றுள் சேம்பர் இசைப் பிரிவுக்கு உரித்தாவது எது? Which of the following is a type of Chamber music?
- Symphony
 - Violin Concerto
 - String Quartet
 - Ballet



39. ஒரே கலை மற்றும் பாரமான விளையல்களை விட வேண்டும் என்ற நோக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதை விட்டு எங்கே விடுவது என்ன ஆகும்?

(1) Chromatic Semitone (2) Diatonic Semitone
 (3) Unison (4) Enharmonic Equivalent

39. ஒரே கலை மற்றும் பாரமான விளையல்களை விட வேண்டும் என்ற நோக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதை விட்டு எங்கே விடுவது என்ன ஆகும்?

இதை விட்டு எங்கே விடுவது என்ன ஆகும்?

(1) Chromatic Semitone (2) Diatonic Semitone
 (3) Unison (4) Enharmonic Equivalent

40. ஒரே கலை மற்றும் பாரமான விளையல்களை விட வேண்டும் என்ற நோக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதை விட்டு எங்கே விடுவது என்ன ஆகும்?

(1) Chromatic Semitone (2) Diatonic Semitone
 (3) Unison (4) Enharmonic Equivalent

40. ஒரே கலை மற்றும் பாரமான விளையல்களை விட வேண்டும் என்ற நோக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதை விட்டு எங்கே விடுவது என்ன ஆகும்?

Which of the following will best describe a musical composition for a Solo Clarinet accompanied by the Orchestra?

(1) Clarinet Quartet (2) Clarinet Concerto (3) Clarinet Duet (4) Clarinet Symphony

40. ஒரே கலை மற்றும் பாரமான விளையல்களை விட வேண்டும் என்ற நோக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதை விட்டு எங்கே விடுவது என்ன ஆகும்?


Which of the following statement is **not** correct?

(1) Musicals tell stories using singing, dancing and dialogue.
 (2) Musicals use an orchestra to accompany the singers and play background music.
 (3) Some musicals were turned into popular oratorios.
 (4) "Just a spoonful of sugar" is a song from Mary Poppins.

三

கிடை டி கீல்கள் அவர்கள் | முழுப் பதிப்புரிமையுடையது | All Rights Reserved

கல கிராண்டு/புதிய பாடத்திட்டம்/New Syllabus



අධ්‍යාපන පොදු සහතික පත්‍ර (සාමාන්‍ය පෙළ) විභාගය, 2017 දෙසැම්බර් කළුවිප් පොතුත් තරාතුර්ප පත්තිර (සාතාරණ තර)ප පරිශ්‍යීකාණ්ඩ, 2017 දිශම්පර් General Certificate of Education (Ord. Level) Examination, December 2017

கால்தெய் (ஆபரடீஸ்)	I, III
சங்கீதம் (மேலைத்தேய)	I, III
Music (Western)	I, III

சு.திதய (அலர்டி) / சங்கீதம் (மேலைத்தேய) / Music (Western) II

1 වන ප්‍රයිති ඇතුවත් A හා B කේටයුවලින් ප්‍රගත ලෙස මැගින් තොරුගෙන, ප්‍රගත පෙනෙන පිළිබඳ මෙහෙයුම් ප්‍රකාශනයෙන් ප්‍රතිඵලි කළ යුතුයේ ම කෘයෙන්.

1 ஆம் வினா உட்பல் பகுதி A, பகுதி B என்பவற்றிலிருந்து இவ்விரண்டு வினாக்களைத் தெரிவிசெய்து, எல்லாமாக ஜங்கு வினாக்களுக்கு இத்தாளிலேயே விடை தருக.

Answer five questions including question No. 1 and selecting two questions from each of the parts A and B on this paper itself.

විභාග අංකය / තැංකීන් / Index No.

For Examiners' Use only

(41) Music (Western) II		
Part	Question No.	Marks Awarded
I	1	
A	2	
	3	
	4	
B	5	
	6	
	7	
Total		

Paper I	
Paper II	
Total (Out of 100)	

Final Mark

In Numbers	
In Words	

Code Number

Marking Examiner	
Marks Checked by:	1 2
Supervised by	

1. பறத டி அதி சா-லித வன்சிய அபிஷயனய கர அகு அதி பிர்ன்வலே பிலிங்கர் கூபயன்ன. கீழே தரப்பட்டுள்ள இசைப் பெயர்ப்பைக் கற்று கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடை எழுதுக.

Ped. * Ped. * Ped. simile

A

B

13 14 15 16 17 18

- (v) 9 வின் பார் லகே கிட 10 வின் பார் லக ட்க்லு B லேக கலக்கனு கர ஆகி கேவின்சுய நமி கர, கீ லீக கல்லதீ கரங்க.
 9 ஆவது பாரிலிருந்து 10 ஆவது பார் வரையில் B எனக் குறிப்பிடப்பட்டுள்ள கேடனஸ் இனைப் பெயரிட்டு, கீ இனைக் குறிப்பிடுக.

Name the cadence used at bar 9 to 10 marked as B and state the key.

(vi) 3 වන බාර් එකට පහළින් ඇති *Led. simile* සලකුණ පැහැදිලි කරන්න.

3 ஆவது பார் இற்குக் கீழாகவுள்ள *Ped. simile* என்ற குறியிட்டை விளக்குக.

Explain the sign **Led. simile** given below bar 3.

(vii) මෙම බණ්ඩයේ පොතික් හි එක් ලිඛි. නොවී එක සෙමික්ලේටර්ස් සේ ලියන්න.

இந்த இசைப் பெயர்ப்பின் மூலனின் கீ இன் லீட்டங் நோட் இணை செய்கிவேற்றாக எழுதுக.

Write the leading note of the tonic key of this piece as a semiquaver.



(viii) මෙම සංඛික බණ්ඩය මොඩරුට් පේස් එකකි වාදනය කළ යුතු ය. එකක්ට එක් සුදුසු ස්ථානයට ගැලපෙන පරිදි වෙමිපූරා ඉතුළු නිකුත් කිරීමෙන් උග්‍රතාවය තුළු ඇති අතර මෙම සංඛික බණ්ඩය මොඩරුට් පේස් එකකි වාදනය කළ යුතු ය.

இந்த இசைப் பெயர்ப்பு மொட்டரேட் பேஸ் இல் இசைக்க வேண்டும். ஸ்கோர் இன் பொருத்தமான இடத்துக்கு ஏற்ற விதத்தில் ரேம்போ இன்டிகேஷன் இனை எழுதுக.

This music extract should be played at a moderate pace. Write the appropriate tempo indication at the correct place in the score.

(ix) සංගිත බණ්ඩයේ යොදා ඇති ඉරෙහිසුල් ස්වර කාණ්ඩය කේරීයෙන් විස්තර කරන්න.

இசைப் பெயர்ப்பில் பயண்டுத்தப்பட்டுள்ள இந்ரெகியலர் ஸ்வரப் பகுதியைச் சூறக்கமாக விவரிக்குது.

Briefly describe the irregular note group used in the music extract.

(x) දී අති බාරයේ (5) සටහන් කර ඇති සංගින බණ්ඩයේ ඉන්විල් ඉන්වර්සිට් කර නැවත ලියන්න. ඉන්වර්සිට් කරන ලද පළමු තේව්වල් එක තුම් කරන්න.

தரப்பட்டுள்ள பாரில் (5) குறிப்பிடப்பட்டுள்ள இசைப் பெயர்ப்பின் இன்டர்வல்களை இன்வர்ட் செய்து மீண்டும் ஏழுதுக. இனவீடு கொடும்பது இன்னால் அது விரைவிடுக.

Invert the intervals of the given bar (5) in the Treble stave and name the first inverted interval.

1 2 3

Name of interval: _____

A කොටස / Part A / PART A

චිනැම ප්‍රයත් දෙකකට පිළිතුරු සපයන්න.
එගවපෝනුම ඇරණු ඩිනාකකගුරුකු විභාගීකරණය.

Answer any two questions.

2. (i) මෙම සංගිත බණ්ඩිය තිබෙන්නේ E මේලරයේ රෙලට්‍රි මධිනරයේ ය. මෙය දෙන ලද ස්ටෝච්‍රයේ නිවැරදි කි සිංහේලය යොදා නැවත ලියන්න. ලිඛින් නොවී එක ටොනික් ස්ටෝච්‍රයට යාම ස්ලූර් එකක් මගින් සලකුණු කරන්න.

இந்த இசைப் பெயர்ப்பு, E மேஜூரில் ரெல்ட்ரிவ் மைனரில் உள்ளது. இதனை வழங்கப்பட்டுள்ள ஸ்ரவ் இன் சரியான கீ சிக்கேச்சரைப் பயணபடுத்தி மீண்டும் எழுதுக. லீடிங் நோட் ஆனது ரோனிக் ஸ்வரத்துக்குச் செல்வதனை ஸ்லர் ஓன்றின் மூலம் குறித்துக்காட்டுக.

This extract is in the relative minor of E major. Rewrite it in the given stave inserting the correct key signature and mark the leading note moving to the tonic with a slur.



- (ii) F සංගිත බණ්ඩියේ වන මේලර ස්කේලය අවරෝහන හා ආරෝහන තුමයට F ක්ලේර් එක් ලියන්න. ක්ලේර්ස්වලින් ටොනික් එක් ආරම්භ කර அவசන் கரන්න. ஆக්සිவෙන්ටල්ස් யොදා, ස්ලූර් මගින් සෙමිනෝන්ස් சலகුණු කரන්න.

F සංගිතයෙන් ஆக அமையும் மேஜூர் ஸ்கேலை அவரோகண, ஆரோகண முறைகளில் F கிளேப் இல் எழுதுக. குவேரஸ் இல் ரோனிக் ஓன்றில் ஆரம்பித்து முடிக்குக. அக்சிடன்ஸ் ஜப் பயணபடுத்தி ஸ்லர்ஸ் இன் மூலமாக செமிரோன்களைக் குறிக்க.


Write in the F clef, the major scale descending and ascending of which F is the sub mediant. Beginning and ending on the tonic in quavers, use accidentals and mark semitones with slurs.



- (iii) G මධිනර ස්ටෝච්‍ර යොදා සිම්පල් උபල් ටයිම් සිංහේලයේ බාර 4ක මෙලඩියක් නිර්මාණය කරන්න. අන්තිම බාර එක ටොනික් ස්ටෝච්‍ර මිනිම් එකක් ලෙස සලකුණු කර நිවැරදි රෙස්ට්‍රි එක යොදා සම්පූර්ණ කරන්න.

G මைனர் ஸ்வரங்களைப் பயணபடுத்தி சிம்பல் ட்ரிபல் ரைம் சிக்கேச்சரின் 4 பார்களின் மெலாடி ஒன்றைத் தயாரிக்குக. இறுதி பார் இன் ரோனிக் ஸ்வரத்தை மினிம் ஒன்றாகக் குறித்து சரியான ரெஸ்ட் இனைச் சேர்த்துப் பூரணப்படுத்துக.

Compose a 4 bar melody using the notes of G minor in Simple Triple Time. Complete the last bar with the Tonic note as a Minim and a rest of correct value.



3. (i) දி அடித் මෙලඩිය ස්ටෝච්‍ර හා රෙස්ට්‍රි සමග දி ஆதි ටයිම් සිංහේලයට அනுவ நිවැරදිව කාණ්ඩ කර நැවත ලියන්න.

தரப்பட்டுள்ள மெலாடியை ஸ்வரம், ரெஸ்ட் ஆகியவற்றுடன் தரப்பட்டுள்ள ரைம் சிக்கேச்சருக்கு அமைய சரியாகத் துண்டமாக்கி மீன எழுதுக.

Rewrite the given melody with notes and rests correctly grouped according to the given time signature.



- (ii) පහත බණ්ඩයේ වයිම් සිග්නේටරයේ වෙනස්කම් කිහිපයක් ඇත. අදාළ ස්ථානවල නිවැරදි වයිම් සිග්නේටර ලියන්න. පින්වරුම් තුන්තත්ත්වීන් රෝම් සික්කොස්සරිල් සිල බෙවුපාඕුකෝ ඉංඛොනා. මූර්ය මූර්කොන් සරියානා රෝම් සික්කොස්සරුකානා ගුරුතුක.

In the following extract several changes of the time signature are needed. Write time signatures in the appropriate places.



- (iii) දී ඇති සංගිත බණ්ඩය එම පිටි එකක් වෙතර් කළුල් යොදා ගනිමන් නැවත ලියන්න.

තුරුපුට්ටුන් මිශ්‍යත තුන්තත්ත්ව අන්තප පිස් මිල් රෙරුරු ක්ලොප් මිනෙප පයන්ප්‍රූත්ති මිළා ගුරුතුක.

Rewrite the given extract in the same pitch using the Tenor Clef.

- (iv) දී ඇති විච්චලට ගැලපෙන රිද්ම රාවක් මොනොවෙනියක් හාවිතා කරමන් ලියන්න.

තුරුපුට්ටුන් ජ්‍යාම්ප්‍රූත්තමාරු සන්තක කොළඹාන්ත්‍ර මෙනොරොන් ඉන්ත්‍රප පයන්ප්‍රූත්ති ගුරුතුක. Write a rhythm pattern on a monotone to the given words.

"Oh! Give me a home, where the buffaloes roam,
And the deer and the antelope roam"

4. (i) පහත සඳහන් කේබන්ස ලියන්න. සුදුසු ස්ථානවලට එකාමිනන්ට 7th කේඩ් එක හා තී සිග්නේටර යොදන්න. ඩීමැ තුරුපුට්ටුන් කොංස් යු ගුරුතුක. පොරුත්තමාන මූර්කොන්කු රෞමින්ස් 7 ආවතු කොට මිනෙයුම් ක් සික්කොස්සරු මිනෙයුම් සේර්ක්ක.

Write the following cadences. Use the dominant 7th chord at appropriate places and with key signature.

Plagal cadence in A major

Interrupted cadence in F minor

- (ii) එකම ගෙයියකට අයන් පිළිතුරු බණ්ඩයක් යොදා ගෙන මෙම මෙලධිය සම්පූර්ණ කරන්න. ගැලපෙන වෙමිපෝ, රෝසිං හා විසිනමික්ස් සලකුණු සම්පූර්ණ මෙලධියට යොදන්න.

ඉටෝ පාණියිලාමයින්ත බිඟෙත් තුන්තමාන්ත්‍රප පයන්ප්‍රූත්ති මූර්ත මෙලදී මිනෙප පුරුණප්‍රූත්ති. පොරුත්තමාන පුරුඩා, පෙශින්, තැනාමික්ස් ආකිය ක්‍රියිඹුකානා පුරුණ මෙලදික්කුස් සේර්ක්ක.

Complete the melody by adding an answering phrase in the same style. Add suitable marks of tempo, phrasing and dynamics to the complete melody.

B කොටස / පැක්ති B / PART B

ඩිනුම ප්‍රයෝග දෙකකට පිළිතුරු සපයයන්න.

எவையேனும் இரண்டு வினாக்களைக்கு விடையளிக்குக.

Answer any two questions.

5. (i) (a) அங்க (1), (2) ஹ (3) லை கூடினு கர டி ஆகி கேவிச்வலுட ரேமானு ஒலக்கமி யோடு வித்தர கரன்ன.
 (1), (2), (3) எனக் குறிக்கப்பட்டுள்ள கோட்ஸ்களுக்கு உரோமன் இலக்கங்களை இட்டு விவரிக்குக.
 Describe the given chords numbered (1), (2), and (3) using Roman numerals.

(b) அங்க (4) ஹ (5) யோடு ஆகி சுலவலுட யரின் மூலபெண கேவிச்லைன்ன. ரேமானு ஒலக்கமி யோடு யென கேவிச் சுல்லன்ன.
 (4), (5) என இலக்கமிடப்பட்டுள்ள ஸ்வரங்களுக்குக் கீழே பொருத்தமான கோட்ஸ்களை எழுதுக. உரோமன் இலக்கங்களைப் பயன்படுத்தி கோட்ஸ்களைக் காட்டுக.
 Under each of the notes numbered (4) and (5) write a suitable chord. Indicate the chords using Roman numerals.

Under each of the notes numbered (4) and (5) write a suitable chord. Indicate the chords using Roman numerals.

Chord indications —

1

79/80/81/82/83

100



www.mhfi.org

- (ii) அதன் விளைவை குறிப்பிட வேண்டும். முறையில் மீண்டும் எழுதுக.
 Rewrite the following in short score.

6. (i) දි ඇති පෙරදිය සංගීත ස්වර, බටහිර සංගීත ස්වරවලට පරිවර්තනය කරන්න.
තරුපජුලුන්ගා ක්‍රියාත්මකය මෙහෙත්ම නිසා ස්වරණකාලා මොයිපෙයුරුකු කළ යුතුය.

Convert the given oriental notation to western notation.

රග | ම ර ති ස්ති | ති ධ ධ ස්ති | ග ස ධ තිඩ් | ප ම ම




- (ii) දි ඇති ජේදය සම්පූර්ණ කරන්න.
තරුපජුලුන්ගා පන්තියෙයිප් පුරුණප්පූරුතුක.
Complete the given paragraph.

Ludwig Van Beethoven was a period composer born in

He was called the He wrote sonatas
and Symphonies of which the Symphony has a chorus in the last
movement. He became at the latter part of his life.

- (iii) පහත ලබා දි ඇති සංගීත භාණ්ඩ නම් කර, එවායින් එකක් ගැන කෙටි සටහනක් ලියන්න.
පින්වරුම මිශකකරුවිකාලීප පෙයරිටු, අවනුරුද් එතෙනුම ඉණු ප්‍රති සිරුතුන්පූ ගෙවුතුක.
Name the following instruments and write a short note on any one of them.



.....
.....
.....
.....
.....
.....
.....

Include the following in your composition.

- Name of the orchestra
 - The programme
 - Venue
 - What was the response of the audience
 - Things happened before the concert
 - Your view on the concert
 - How the concert began

- (ii) தீ லாங்கிய வெற ஈராக் நமி கர, சீவு யோடு ஏன்னா விரிவு அவச்சு (எத்தலு) விச்சுர கரண்து. இலங்கைக்குரிய மேளங்கள் நான்கைப் பெயரிட்டு, அவை பயன்படுத்தப்படும் பல்வேறு சந்தர்ப்பங்களை (விழுக்கள்) விவரிக்குக.

Name four Sri Lankan drums and describe various occasions where these drums are used.

- (iii) பல காலங்களில் அனுரேந் தீவிதி தீர்யங்களை ஒளிவாய்க்கல்வி வகுப்பில் பின்வரும் பாடல்களுள் முன்றைத் தெரிவுசெய்து அவை உள்ளடங்கும் மியுசிக்கல்ஸ் ஜ எழுதுக.
Select three of the following songs and write the name of the musical.

Select **three** of the following songs and write the name of the musical.

	Name of Song	Name of the Musical
1	Edelweiss	
2	A spoonful of sugar	
3	Memory	
4	Loverly	